

Q.1 - 99

**DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**

**Name of the Test**

Departmental Test in Commercial Taxes Acts - Part - II(Without Books)	145
---	-----

Maximum Time: Two Hour

Maximum Marks: 80

**IMPORTANT INSTRUCTIONS**

**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 80 number of questions in objective Type.  
இந்தக் கணினி வழித் தேர்வானது, 80 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark  
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.  
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.  
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:  
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
  - a) One question will be displayed on the screen at a time.  
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
  - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Tax is payable under CST Act on the sale of

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் கீழ்க்கண்டவற்றுள் எதற்கு வரி செலுத்த வேண்டும்

(A) Prasadam by Temple

கோவிலில் விற்கப்படும் பிரசாதம்

(B) Assets by banks for realizing loans

கடனை மீட்பதற்கு சொத்துகளை வங்கிகள் விற்கல்

(C) Cassettes, Photos, Stickers etc. by sai publication fund

கேசட்டுகள், நிழற்படங்கள், ஸ்டிக்கர்கள் ஆகியன சாய் பப்ளிகேஷன் பண்டு நிறுவனத்தால் விற்கப்படுபவை

(D) Electronic goods to the dealer at Gujarat

குஜராத்தில் உள்ள வணிகருக்கு விற்கப்படும் மின்சாதனப் பொருட்கள்

2. Dealer under CST Act is

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வணிகர் எனப்படுபவர் யாதெனில்

(A) One who engaged in buying, selling, supplying, or distributing

யாரொருவர் பொருட்களை விற்கல், வாங்குதல், வழங்குதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றை செய்பவர்கள்

(B) Local authority, Corporate body

உள்ளாட்சி அமைப்புகள், பெருநிறுவன அமைப்புகள்

(C) Co-operative society, Club, Firm, Factor, Broker

கூட்டுறவு நிறுவனங்கள், கிளப், ஃபர்ம், பேக்டர், புரோக்கர்

(D) All of the above

மேலே குறிப்பிட்ட மூன்றில் உள்ள எல்லோரும்

3. Which one of the following is not declared goods?

கீழ்க்கண்டவைகளில் எப்பொருள் அறிவிக்கப்பட்ட பொருள் என்பதில் வராது

(A) Coal

நிலக்கரி

(B) Cotton

பருத்தி

(C) Iron and Steel

இரும்பு மற்றும் எஃகு

(D) Electrical goods

மின்சாதனப் பொருட்கள்

4. Out of the following sales which sales is not coming under the purview of the CST Act

கீழ்க்கண்ட விற்பனைகளில் எந்த விற்பனை மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழான விற்பனையாக கருதப்படாது

(A) Interstate sale

இடை மாநில விற்பனை

(B) Sale in the course of Import

இறக்குமதியின் போதான விற்பனை

(C) Sale in the course of Export

ஏற்றுமதியின் போதான விற்பனை

(D) Intrastate sale

உள் மாநில விற்பனை

5. The provision which governs exemption on subsequent sales by transfer of documents during movement of goods etc.

சரக்குகள் கொண்டு செல்லும் போது ஆவணங்கள் மாற்றுதல் மூலமாக நடைபெறும் விற்பனைக்கு வரிவிலக்கு வழங்கும் சட்டப்பிரிவு எது?

(A) Section 6(2)

பிரிவு 6(2)

(B) Section 8

பிரிவு 8

(C) Section 5

பிரிவு 5

(D) Section 10

பிரிவு 10

6. Find out correct statement

சரியான அறிக்கையை கண்டுபிடிக்கவும்.

(A) Sale of electricity is taxable

மின்சார விற்பனைக்கு வரி செலுத்த வேண்டும்

(B) Sale of standing trees to be severed under the terms of contract is taxable

ஒப்பந்த அடிப்படையில் வெட்டப்படும் மரங்கள் துண்டுகளாக ஆக்கப்பட்டு செய்யப்படும் விற்பனைக்கு வரி செலுத்த வேண்டும்

(C) Sale of shares and securities is taxable

நிறுவனத்தின் பங்குகள், பத்திரங்களை விற்கும் போது வரி செலுத்த வேண்டும்

(D) Sale of land and buildings is taxable

நிலம், கட்டிடங்கள் விற்பனைக்கு வரி செலுத்த வேண்டும்

7. Place of business does not include

வியாபார இடம் என்பதில் கீழ்க்கண்டவைகளில் எது வராது

(A) Warehouse

கிடங்கு

(B) Godown

குடோன்

(C) Any other place where the dealer stores his goods

வேறு ஏதேனும் இடம் ஒன்றில் வணிகர் பொருட்களை சேகரித்து வைத்திருந்தால் அந்த இடம்

(D) Dealer's residence

வணிகரின் சொந்த வீடு

8. The meaning of sale price excludes

'விற்பனை விலை' என்பதில் கீழ்க்கண்டவைகளில் எது வராது

(A) Amount payable to a dealer

வணிகருக்கு விற்பனைக்காக கொடுக்க வேண்டிய பணம்

(B) Consideration for sale of any goods

ஏதாவது ஒரு பொருளை விற்கால் அதற்காகப் பெறப்படும் பணம்

(C) In case of transfer of property in goods through works contract

ஒப்பந்தப் பணி அடிப்படையில் மாற்றப்படும் பொருட்கள் விற்பனை

(D) Cash discount

ரொக்கத் தள்ளுபடி

9. Which one of the following will form part of the sale price?

கீழ்க்கண்டவற்றுள் ஒன்று 'விற்பனை விலை' என்பதில் அடங்கும் அது எது?

(A) Subsidy given by the Government (B) Weighment charges

அரசால் கொடுக்கப்படும் மானியம்

நிறுவைக் கூலி

(C) Excise duty

உற்பத்தி தீர்வை

(D) Discount

தள்ளுபடி

10. Find out correct statement

கீழ்க்கண்டவற்றுள் எது சரியான அறிக்கை

(A) The levy of CST is on the purchase of goods from other state

வெளி மாநில கொள்முதலுக்கு மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படுகிறது

(B) The levy of CST is on the sale of goods to other state

வெளி மாநில விற்பனைக்கு மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படுகிறது

(C) The levy of CST is on the purchase or sale of goods

மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் கொள்முதலின் மீதோ அல்லது விற்பனையின் மீதோ வரி விதிக்கப்படுகிறது

(D) The levy of CST is on the sale of goods exported

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் ஏற்றுமதியின் போது வரி விதிக்கப்படுகிறது

11. R of Coimbatore, Tamilnadu sold goods to a Malaysian ship at Kochi port in Kerala, for consumption on board the ship. Such sale is

கோயமுத்தூரில் உள்ள 'R' என்ற நபர் கேரளாவில் உள்ள கொச்சியில் மலேசிய நாட்டைச் சார்ந்த கப்பலில் உள்ளவர்களின் நுகர்வுக்காகப் பொருட்களை விற்கிறார். இந்த விற்பனை

(A) Interstate sale

இடை மாநில விற்பனை

(B) Export sale

ஏற்றுமதி விற்பனை

(C) Intrastate sale

உள்மாநில விற்பனை

(D) Sale in the course of import

இறக்குமதியின் போதான விற்பனை

12. The section which deals import sale is

'இறக்குமதி விற்பனை' பற்றி சொல்லப்படும் சட்டப்பிரிவு

(A) Sec 5 (1)

சட்டப்பிரிவு 5 (1)

(B) Sec 5 (2)

சட்டப்பிரிவு 5 (2)

(C) Sec 5 (3)

சட்டப்பிரிவு 5 (3)

(D) Sec 6 (2)

சட்டப்பிரிவு 6 (2)

13. There should be a physical movement of goods from one state to another  
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பொருட்கள் உண்மையாக நகர்தல் (physical movement) கண்டிப்பாக இருத்தல் வேண்டும் என்பது
- (A) To conclude interstate sale  
இடை மாநில விற்பனை பூர்த்தியாவதற்கு
- (B) To conclude export sale  
ஏற்றுமதி விற்பனை பூர்த்தியாவதற்கு
- (C) To conclude intrastate sale  
உள் மாநில விற்பனை பூர்த்தியாவதற்கு
- (D) None of the above  
மேற்கண்டவைகளில் எதுவுமில்லை
14. For claiming exemption for the sales effected under Sec 6 A of the CST Act, the dealer has to file  
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் பிரிவு 6 A-ன் கீழ் நடைபெறும் விற்பனைக்கு வரி விலக்கு கோருவதற்கு வணிகர் கீழ்க்கண்ட படிவத்தில் எதனை சமர்ப்பிக்க வேண்டும்.
- (A) Form C  
படிவம் C
- (B) Form H  
படிவம் H
- (C) Form F  
படிவம் F
- (D) Form A  
படிவம் A
15. An application for registration under CST Act shall be made not later than how many days from the date on which the dealer becomes liable to pay tax under the Act  
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வரி செலுத்த வேண்டிய வணிகர் மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் பதிவுச்சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தினை இடை மாநில விற்பனை தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குள் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
- (A) Fifteen days  
பதினைந்து நாட்கள்
- (B) Thirty days  
முப்பது நாட்கள்
- (C) Sixty days  
அறுபது நாட்கள்
- (D) Ninety days  
தொண்ணூறு நாட்கள்
16. One of the following is not a declared goods  
கீழ்க்கண்டவற்றுள் ஒன்று அறிவிக்கப்பட்ட பொருள் என்ற வரையறைக்குள் வராது
- (A) Iron and Steel  
இரும்பு மற்றும் எஃகு
- (B) Jute  
சணல்
- (C) Oil Seeds  
எண்ணெய் வித்துகள்
- (D) Text Books  
பாடப் புத்தகங்கள்

17. State governments are authorized to make rules under which section of the CST Act  
மாநில அரசுகள் மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் எந்த சட்டப்பிரிவின் கீழ் விதிகளை  
இயற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

- (A) Sec 13 (3)  
சட்டப்பிரிவு 13 (3)
- (B) Sec 13 (1)  
சட்டப்பிரிவு 13 (1)
- (C) Sec 14  
சட்டப்பிரிவு 14
- (D) Sec 19 (3)  
சட்டப்பிரிவு 19 (3)

18. Find out the correct statement

கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

- (A) F Form is mandatory for the claim of exemption for stock transfer sales  
சரக்கு மாற்ற விற்பனைக்கு வரி விலக்கு கோருவதற்கு படிவம் F கட்டாயமாகக் கொடுக்க  
வேண்டும்
- (B) C Form is mandatory for the claim of exemption for stock transfer sales  
சரக்கு மாற்ற விற்பனைக்கு வரி விலக்கு கோருவதற்கு படிவம் C கட்டாயமாகக் கொடுக்க  
வேண்டும்
- (C) H Form is mandatory for the claim of exemption for stock transfer sales  
சரக்கு மாற்ற விற்பனைக்கு வரி விலக்கு கோருவதற்கு படிவம் H கட்டாயமாகக் கொடுக்க  
வேண்டும்
- (D) F Form is mandatory for the claim of exemption for export sales  
ஏற்றுமதி விற்பனைக்கு வரி விலக்கு கோருவதற்கு படிவம் F கட்டாயமாகக் கொடுக்க  
வேண்டும்

19. Certificate for claiming exemption under sec 6 (4) is

சட்டப்பிரிவு 6 (4) ன் கீழ் வரி விலக்கு பெறுவதற்கான சான்று எது?

- (A) Form J  
படிவம் J
- (B) Form H  
படிவம் H
- (C) Form I  
படிவம் I
- (D) Form B  
படிவம் B

20. Certificate for claiming exemption under sub-section (2) of section 6 is சட்டப்பிரிவு 6(2)ன் கீழ் வரி விலக்கு பெறுவதற்கான படிவம்?
- (A) Form E-1 படிவம் E-1 (B) Form J படிவம் J  
(C) Form D படிவம் D (D) Form C படிவம் C
21. The provisions which gives a list of declared goods is எந்த சட்டப்பிரிவின் கீழ் 'அறிவிக்கப்பட்ட பொருட்கள்' இடம் பெற்றுள்ளன?
- (A) Section 15 of CST Act மத்திய விற்பனை வரிச் சட்டப்பிரிவு 15  
(B) Section 14 of CST Act மத்திய விற்பனை வரிச் சட்டப்பிரிவு 14  
(C) Section 13 of CST Act மத்திய விற்பனை வரிச் சட்டப்பிரிவு 13  
(D) Section 8 of CST Act மத்திய விற்பனை வரிச் சட்டப்பிரிவு 8
22. Goods of special importance in interstate trade or commerce is called as சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடை மாநில விற்பனை பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- (A) Declared goods அறிவிக்கப்பட்ட பொருட்கள் (B) Not Declared goods அறிவிக்கப்படாத பொருட்கள்  
(C) Export goods ஏற்றுமதிப் பொருட்கள் (D) Import goods இறக்குமதிப் பொருட்கள்
23. Which one of the following charges are not includable in the sale price? கீழ்க்கண்டவைகளில் எந்தக் கட்டணங்கள் விற்பனை விலையில் சேராது?
- (A) Excise duty உற்பத்தித் தீர்வை (B) Cost of packing materials கட்ட பயன்படும் பொருட்களின் மதிப்பு  
(C) Labour for packing பேக் செய்ய கொடுக்கப்படும் கூலி (D) Discount தள்ளுபடி



24. Amendment to registration certificate may be made by the registration authority under CST Act

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வணிகரின் பதிவுச் சான்றில் திருத்தங்கள் பதிவுச் சான்று வழங்கும் அதிகாரியால் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

- (A) On application by the dealer  
வணிகரின் விண்ணப்பத்தின் பேரில்
- (B) Without any notice to the dealer  
வணிகருக்கு எந்த அறிவுப்படும் இல்லாமல்
- (C) Without an application by the dealer  
வணிகர் விண்ணப்பம் அளிக்காத போதும்
- (D) None of the above  
மேலே கண்டவைகளில் எதுவுமில்லை

25. A dealer engaged in effecting interstate sales is required to get himself registered where his turnover exceeds

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் விற்பனை செய்யும் வணிகர் அவரது வணிகத்தை பதிவு செய்வதற்கான விற்று முதல் கீழ்க்கண்டவற்றில் எந்தத் தொகைக்கு அதிகமாக இருத்தல் வேண்டும்

- (A) Any amount  
எந்த தொகையாக இருந்தாலும்
- (B) Rs. 1,00,000  
ரூ. 1,00,000
- (C) Rs. 2,50,000  
ரூ. 2,50,000
- (D) Rs. 10,00,000  
ரூ. 10,00,000

26. Charging section under the CST Act to impose levy of tax on the interstate sale of goods is

இடை மாநில விற்பனையின் மீது எந்த சட்டப்பிரிவின் கீழ் மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் வரி விதிக்கப்படுகிறது.

- (A) Sec 18  
சட்டப்பிரிவு 18
- (B) Sec 15  
சட்டப்பிரிவு 15
- (C) Sec 8  
சட்டப்பிரிவு 8
- (D) Sec 10  
சட்டப்பிரிவு 10

27. The rate of tax prescribed by the government from 1<sup>st</sup> June 2008 on all the sale for goods made to registered dealers in other states against Form C is  
படிவம் சி-யை பயன்படுத்தி 2008 ஜூன் 1 முதல் வெளிமாநிலத்தில் பதிவு பெற்ற வணிகர்களிடம் செய்யப்படும் கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதம்
- (A) 4% (B) 3%  
(C) 2% (D) 0%
28. The section under which penalties shall be levied under CST Act is  
மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் எந்தப் பிரிவின் கீழ் தண்டத் தொகை
- (A) Sec 3 (1) (B) Sec 8  
பிரிவு 3 (1) பிரிவு 8  
(C) Sec 10 (D) Sec 15  
பிரிவு 10 பிரிவு 15
29. The provision prescribed for lower tax by way of notification by the government is  
குறைவான வரி விதிப்பினை அறிவிக்கை மூலம் அரசு எந்தப் பிரிவின் கீழ் மேற்கொள்ளலாம்
- (A) Sec 5 of the CST Act  
பிரிவு 5 மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்  
(B) Sec 15 of the CST Act  
பிரிவு 15 மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்  
(C) Sec 8(1) of the CST Act  
பிரிவு 8(1) மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்  
(D) Sec 8(5) of the CST Act  
பிரிவு 8(5) மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்
30. Form of indemnity Bond under rules 12(2) of CST rules 1957 shall be in the form of  
மத்திய விற்பனை வரிச்சட்ட விதிகள் 1957ன் விதி 12(2)ன் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஈட்டுறுதி பத்திரம் (Indemnity Bond) எந்த படிவத்தில் உள்ளது.
- (A) Form G (B) Form F  
படிவம் G படிவம் F  
(C) Form C (D) Form D  
படிவம் C படிவம் D

31. One Form F issued by the dealer covers the transfer of goods to any other place of his business or to his agent or principal for a period of

ஒரு படிவம் F ல் எவ்வளவு காலத்திற்கான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்

(A) Two months

இரண்டு மாதங்கள்

(B) One month

ஒரு மாதம்

(C) Three months

மூன்று மாதங்கள்

(D) One year

ஒரு வருடம்

32. The authority to declare goods of special importance lies with

அறிவிக்கப்பட்ட பொருட்கள் எவை என்பதை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

(A) Assembly of a state

ஒரு மாநிலத்தின் சட்டமன்றம்

(B) Governor of a state

ஒரு மாநிலத்தின் ஆளுநர்

(C) Parliament of India

இந்தியப் பாராளுமன்றம்

(D) Commissioner of commercial taxes

வணிகவரி ஆணையர்

33. What is the extent of liability of director of a private company in liquidation?

ஒரு கம்பெனி திவால் ஆகும்போது அந்தக் கம்பெனியின் இயக்குநருக்கு கடனில் உள்ள பங்கு என்ன?

(A) 100%

நூறு சதவீதம்

(B) According to his share with the company

அக்கம்பெனியின் அவரது முதலீடுகளின் விகிதத்துக்கு ஏற்ப

(C) 50%

ஐம்பது சதவீதம்

(D) According to the number of Directors

அக்கம்பெனியில் உள்ள மொத்த இயக்குநர்களின் விகிதாச்சாரப்படி

34. E-II Certificate shall be given by

E-II சான்று கொடுக்க வேண்டியவர்

(A) Selling dealer under sec 6(2)

சட்டப்பிரிவு 6(2) ன் கீழ் விற்பனை செய்யும் வணிகர்

(B) Buying dealer under sec 6(2)

சட்டப்பிரிவு 6(2) ன் கீழ் கொள்முதல் செய்யும் வணிகர்

(C) Agent under sec 6(2)

சட்டப்பிரிவு 6(2) ன் கீழ் ஏஜென்ட்

(D) None of the above

மேற்கண்டவைகளில் ஏதுமில்லை

35. Form A under CST rules is meant for

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் படிவம் A எதற்கானது

(A) Certificate of registration

பதிவுச் சான்றுக்கு

(B) Application for registration

பதிவுச் சான்று கோரி விண்ணப்பம் செய்ய

(C) Given by buying dealer

கொள்முதல் செய்யப்படும் வணிகரால் கொடுக்கப்படுவது

(D) Indemnity bond for loss of C Form

C படிவம் தொலைந்ததற்கு கொடுக்கப்படும் ஈட்டுறுதி பிணைமுறிக்கானது (Indemnity bond)

36. Form I under CST rules is meant for

மத்திய விற்பனை வரிச் சட்ட (பதிவு மற்றும் விற்பனை) விதிகளின் கீழ் படிவம் I என்பது

(A) The form given by an agent under sec 6 A

சட்டப்பிரிவு 6 A ன் கீழ் ஒரு ஏஜென்டால் கொடுக்கப்படும் படிவம்

(B) The form given by embassies under sec 6 (4)

சட்டப்பிரிவு 6 (4) ன் கீழ் கொடுக்கப்படும் அயல்நாட்டுத் தூதரங்கள்

(C) The form given by SEZ unit under Sec 8(8)

சட்டப்பிரிவு 8 (8) ன் கீழ் சிறப்பு பொருளாதார மண்டலத்திலுள்ள (SEZ) வணிகர்களுக்கு தரப்படுவது

(D) The form given by an buying dealer under sec 8(4)

சட்டப்பிரிவு 8 (4) ன் கீழ் கொள்முதல் செய்யும் வணிகர்கள் கொடுக்கும் படிவம்

37. Tax on declared goods from 12<sup>th</sup> July 2011 shall not to exceed

அறிவிக்கப்பட்ட பொருட்களின் மீதான வரி 2011 ஜூலை 12 முதல் எத்தனை சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

(A) 4%

(B) 5%

(C) 1%

(D) 0%

38. One who issues a certificate in Form H to the penultimate seller is

ஏற்றுமதிக்கு முந்தைய விற்பனைக்கு படிவம் எச் கொடுக்க வேண்டியவர்

(A) Importer

இறக்குமதி செய்பவர்

(B) Exporter

ஏற்றுமதி செய்பவர்

(C) Consignment Agent

சரக்கு முகவர் (Consignment Agent)

(D) Foreign buyer

வெளிநாட்டு கொள்முதல் செய்பவர் (Foreign buyer)

39. How much fee is payable in the form of court fee stamp in respect of every application for registration under CST Act?

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று விண்ணப்பிக்க விண்ணப்பத்தில் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற வில்லைகள் ஒட்டப்பட வேண்டும்.

(A) Twenty five Rupees

இருபத்தைந்து ரூபாய்

(B) Fifty five Rupees

ஐம்பத்தைந்து ரூபாய்

(C) Hundred Rupees

நூறு ரூபாய்

(D) Five Rupees

ஐந்து ரூபாய்

40. Claim of exemption on penultimate sale under sec 5(4) is permissible if  
சட்டப்பிரிவு 5(4)ன் கீழ் ஏற்றுமதிக்கு முந்தைய விற்பனைக்கு வரி விலக்கு கோருவது எப்போது அனுமதிக்கப்படுகிறது?
- (A)  Exporter provides a declaration form in Form H  
ஏற்றுமதியாளர் படிவம் H கொடுத்தால்
- (B) If foreign buyer provides a declaration form in Form H  
வெளிநாட்டு கொள்முதல் வணிகர் (foreign buyer) படிவம் H கொடுத்தால்
- (C) Only if agent provides a declaration form in Form H  
முகவர் (agent) படிவம் H கொடுத்தால்
- (D) Only importer provides a declaration form in Form H  
இறக்குமதி செய்பவர் படிவம் H கொடுத்தால்
41. Certificate of registration granted under CST Act shall be kept at every place of business except  
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழான பதிவுச் சான்றினை பின்வரும் இடம் தவிர்த்து மற்ற அனைத்து இடத்திலும் வைக்க வேண்டும்.
- (A) Principal place of business  
முதன்மை வணிக இடத்தில்
- (B) Additional place of business  
கூடுதல் வணிக இடத்தில்
- (C)  Residence of the dealer  
வணிகரின் இருப்பிடம்
- (D) Warehouse of the business  
வணிகரின் கிட்டங்கி
42. Duplicate copy of registration certificate under CST Act can be obtained by an application with a payment of fee of court fee stamp of  
பதிவுச் சான்றின் நகல் (மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்) பெறுவதற்கு அதற்கான விண்ணப்பத்தில் எத்தனை ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும்
- (A)  Rupees five  
ரூபாய் ஐந்து
- (B) Rupees Twenty five  
ரூபாய் இருபத்தி ஐந்து
- (C) Rupees Nil  
ரூபாய் எதுவுமில்லை
- (D) Rupees Hundred  
ரூபாய் நூறு

43. The principal in a state sends goods to his agent outside the state is called  
ஒரு மாநில முதன்மை வணிகர் வேறு மாநிலத்தில் உள்ள அவரது முகவருக்கு (agent) விற்கப்படும் விற்பனை எவ்வாறு அழைக்கப்படும்?
- (A) Branch transfer  
கிளை மாற்றம்
- (B) Depot transfer  
டிப்போ மாற்றம்
- (C) Consignment sales  
சரக்கு விற்பனை மாற்றம் (Consignment sales)
- (D) Interstate sales  
இடைமாநில விற்பனை
44. X effected his first interstate sale on 12.03.2016 and applied for registration on 10.04.2016. The effective date of registration under CST Act will be:  
X என்பவர் தனது முதல் இடைமாநில விற்பனையை 12.03.2016 ல் செய்தார். அவர் பதிவுச் சான்று பெற 10.04.2016 அன்று விண்ணப்பித்தார். மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பதிவுச் சான்று எந்தத் தேதி முதல் செல்லும்?
- (A) 10.04.2016  
10.04.2016
- (B) 12.03.2016  
12.03.2016
- (C) 12.04.2016  
12.04.2016
- (D) Date on which the registering authority issues the registration certificate  
எந்தத் தேதியில் அதிகாரி பதிவுச் சான்று வழங்குகிறாரோ அந்தத் தேதி முதல்
45. One Form C issued by the buyer to seller can cover all transactions effected for the period of  
பொருளை வாங்குபவர் பொருளை விற்பவருக்கு கொடுக்கும் C படிவம் எவ்வளவு காலத்திற்குண்டான வியாபார நடவடிக்கைகளுக்கு உரித்தானது?
- (A) One year  
ஒரு வருடத்திற்கு
- (B) Six months  
ஆறு மாதத்திற்கு
- (C) Three months  
மூன்று மாதத்திற்கு
- (D) One month  
ஒரு மாதத்திற்கு

46. One Form H issued by the exporter to the dealer can cover all transactions effected for the period of

ஏற்றுமதியாளரால் கொடுக்கப்படும் H படிவம் எவ்வளவு காலத்திற்கு உண்டான வியாபார நடவடிக்கைகளுக்கு உரித்தானது

(A) Three months  
மூன்று மாதங்கள்

(B) One month  
ஒரு மாதம்

(C) One year  
ஒரு வருடம்

(D) Six months  
ஆறு மாதங்கள்

47. If goods are dispatched to branch from head office it is called

பொருட்கள் தலைமை அலுவலகத்திலிருந்து கிளை இடத்திற்கு மாற்றப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படும்

(A) Branch transfer  
கிளை மாற்றம்

(B) Sales transfer  
விற்பனை மாற்றம்

(C) Goods transfer  
பொருட்கள் மாற்றம்

(D) Stock transfer  
ஸ்டாக் மாற்றம் (Stock transfer)

48. The section which deals interstate sales to the dealer in special economic zone (SEZ)

சிறப்பு பொருளாதார மண்டல வணிகர் செய்யும் இடை மாநில விற்பனை தொடர்பான சட்டப்பிரிவு

(A) Sec 8 (6)  
பிரிவு 8 (6)

(B) Sec 8 (5)  
பிரிவு 8 (5)

(C) Sec 8 (1)  
பிரிவு 8 (1)

(D) Sec 8 (2)  
பிரிவு 8 (2)



49. From the following find out the incorrect statement

கீழ்க்கண்டவைகளில் எந்த அறிக்கை தவறானது?

(A) The sales returns should relate to the sales originally made

விற்பனை திருப்பம் என்பது விற்பனை ஏற்கனவே செய்யப்பட்டதோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும்

(B) The goods should be returned on account of sales return to the dealer within a period of nine months

விற்பனைத் திருப்பம் தொடர்பாக பொருட்களை திரும்ப அனுப்புவது விற்பனை நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள் நடைபெற வேண்டும்

(C) There should be monetary adjustment in support of sales return

விற்பனைத் திருப்பம் தொடர்பாக பணம் ஈடு கட்டப்பட வேண்டும்

(D) There should be satisfactory evidence in the books of the dealer for the sales return of the goods

வணிகரின் கணக்கில் விற்பனைத் திருப்பம் நடைபெற்றது தொடர்பாக திருப்திகரமான பதிவுகள் இருத்தல் வேண்டும்

50. The central sales tax Act 1956 came in to force on

'மத்திய விற்பனை வரிச் சட்டம்' 1956 நடைமுறைக்கு வந்த நாள்

(A) 10.12.1956

(B) 29.12.1956

(C) 15.11.1956

(D) 05.01.1957

51. Tamilnadu Entertainments Tax Act 1939 was brought into force on

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939 நடைமுறைக்கு வந்த நாள்

(A) 01.07.1939

(B) 01.08.1939

(C) 01.09.1939

(D) 01.12.1939

52. Under the TNET Act 1939 "Week" means the period beginning:

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939ல் 'வாரம்' என்பதன் பொருள்

(A) From Monday and ending with following Sunday

திங்கள் தொடங்கி வரும் ஞாயிறு வரை

(B) From Sunday and ending with following Saturday

ஞாயிறு தொடங்கி வரும் சனி வரை

(C) From Monday to next Monday

திங்கள் தொடங்கி அடுத்த திங்கள் வரை

(D) From Sunday to next Sunday

ஞாயிறு தொடங்கி அடுத்த ஞாயிறு வரை

53. 'New Film' means

'புதிய படம்' எனில் அப்படம்

(A) 12 years old

பன்னிரண்டு வருடம் முடிந்தது

(B) More than ten years old

பத்து வருடத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும்

(C) Less than ten years old

பத்து வருடத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்

(D) 15 years old

பதினைந்து வருடம் முடிந்தது

54. Under the Tamilnadu Entertainment Taxes Act 1939, 1<sup>st</sup> appeal lies before

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் முதல் மேல் முறையீடு யாரிடம் செய்ய வேண்டும்

(A) Appellate Deputy Commissioner (CT)

மேல்முறையீட்டு துணை ஆணையர் (வணிகவரி)

(B) Deputy Commissioner (CT)

துணை ஆணையர் (வணிகவரி)

(C) Deputy Commissioner(Enf)

துணை ஆணையர் (வணிகவரி செயலாக்கம்)

(D) Admin. Deputy Commissioner

நிர்வாகத் துணை ஆணையர்

55. Tax on amusement shall be levied and paid to the state government

'பொழுதுபோக்கு' என்பதின் மீது எந்தச் சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசு வரி விதிக்கலாம்?

- (A) u/s 4 F of TNET Act 1939  
சட்டப்பிரிவு 4 F தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939
- (B) u/s 4 D of TNET Act 1939  
சட்டப்பிரிவு 4 D தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939
- (C) u/s 4 E of TNET Act 1939  
சட்டப்பிரிவு 4 E தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939
- (D) u/s 4 I of TNET Act 1939  
சட்டப்பிரிவு 4 I தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939

56. Old Film means a film of

பழைய படம் என்பது

- (A) Twelve years old  
பன்னிரண்டு வருடம் முடிவடைந்தது
- (B) More than ten years old  
பத்து வருடத்திற்கு மேல் உள்ளது
- (C) Less than ten years old  
பத்து வருடத்திற்கு கீழ் உள்ளது
- (D) Fifteen years old  
பதினைந்து வருடம் முடிவடைந்தது

57. Under the TNET Act 1939 complementary ticket means a ticket or pass for admission to an entertainment

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் ஒரு காட்சிக்கு 'மரியாதை நிமித்தம் பரிசாகவோ இனாமாகவோ கொடுக்கப்படும் டிக்கட்' என்பது

- (A) Free of payment  
இனாமாக வழங்கப்படுவது
- (B) Not at a reduced rate of payment for such admission  
குறைந்த கட்டணத்தில் வழங்கப்படாதது
- (C) At a reduced rate of payment for such admission  
குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவது
- (D) Both (A) and (C) are correct  
பிரிவு (A) மற்றும் (C)-ல் உள்ளது சரி

58. Any person found in any place of entertainment without a ticket or free pass is an offence. Penal action for the offence shall be taken under

ஒரு காட்சியில் யாராவது ஒருவர் டிக்கட்டோ அல்லது இலவச அனுமதிச் சீட்டோ இல்லாமல் படம் பார்த்தால் அது தண்டனைக்குரிய குற்றம். அந்தக் குற்றத்தின் மீது தொடரப்பட வேண்டிய குற்ற நடவடிக்கை எந்தச் சட்டப் பிரிவின் கீழ் எடுக்கப்பட வேண்டும்.

(A) Sec 14 – A  
பிரிவு 14 – A

(B) Sec 14 – B  
பிரிவு 14 – B

(C) Sec 14 – (i)(a)  
பிரிவு 14 – (i)(a)

(D) Sec 14 – (i)(b)(ii)  
பிரிவு 14 – (i)(b)(ii)

59. The weekly return to be filled by the proprietors liable to pay tax under see 5A or sec 5D of TNET Act shall be in

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டப்பிரிவு 5A அல்லது 5D ன் கீழ் திரையரங்கு உரிமையாளர்களால் வரி செலுத்த கொடுக்கப்படும் வாராந்திர அறிக்கை எந்தப் படிவத்தில் இருக்க வேண்டும்.

(A) Form II  
படிவம் II

(B) Form II-A  
படிவம் II-A

(C) Form II-B  
படிவம் II-B

(D) Form II-D  
படிவம் II-D

60. Form IV-B under TNET rule 1939 is

தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டம் 1939ன் கீழ் படிவம் IV-B என்பது

(A) Permit  
அனுமதி

(B) Weekly return  
வாராந்திர ரிட்டன்

(C) Permit to pay the tax on the basis of returns  
ரிட்டன்களின் அடிப்படையில் வரி செலுத்த அனுமதி

(D) Certificate of registration  
பதிவுச் சான்று விண்ணப்பம்

61. Tamil Nadu Betting Tax 1935 came in to force in Guindy Chennai on

தமிழ்நாடு பந்தய வரிச்சட்டம் 1935, கிண்டி சென்னையில் நடைமுறைக்கு வந்த நாள்

(A) 15.11.1935

(B) 29.04.1939

(C) 25.11.1935

(D) 15.04.1939

62. Totalizator means

டோடலைசர் என்றால்

(A) A person

ஒரு நபர்

(B) Book maker

புக் மேக்கர்

(C) Director

இயக்குநர்

(D) Any machine, instrument or contrivance for enabling person to make bets

பந்தயம் வைப்பதற்கு உதவும் பொருள், ஒரு இயந்திரம், கருவி

63. Book maker means

புக் மேக்கர்ஸ் என்றால்

(A) A person who carries on the business of making bets

பந்தயம் வைப்பதை தொழிலாக நடத்துபவர்

(B) A person who manufactures books

புத்தகங்கள் தயாரிப்பவர்

(C) A person having books

புத்தகங்கள் வைத்திருப்பவர்

(D) None

எதுவுமில்லை

64. Backer includes any person:

ஆதரவாளர் (Backer) என்பவர்

(A) Who prepare bread and biscuits

ரொட்டி பிஸ்கட்டுகள் தயாரிப்பவர்

(B) Who bets at a totalizator

பந்தய விவரங்கள் பதிவு செய்யும் கருவியில் பந்தயம் கட்டுபவர்

(C) Who bets with a book maker

புக் மேக்கருடன் பந்தயம் கட்டுபவர்

(D) None of the above

எதுவுமில்லை

65. Race meetings are conducted in Tamilnadu at

தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயம் நடத்தப்படும் இடம்

(A) Chennai and Ooty

சென்னை மற்றும் ஊட்டி

(B) Chennai only

சென்னை மட்டும்

(C) Ooty only

ஊட்டி மட்டும்

(D) None

எதுவுமில்லை

66. In Madras Race club, bettings are conducted in

சென்னை பந்தய சங்கத்தில் அனுமதி பெற்ற பிறகு குதிரைப் பந்தயம் நடைபெறும் இடங்கள்

(A) 3 Enclosures

3 இணைப்புகளில்

(B) 2 Enclosures

2 இணைப்புகளில்

(C) 4 Enclosures

4 இணைப்புகளில்

(D) 1 Enclosure

1 இணைப்பில்

67. Betting tax shall be levied:

குதிரைப் பந்தய வரி விகிதம்

(A) 25%

(B) 20%

(C) 15%

(D) 5%

68. Surcharge shall be levied on totalizator tax and betting tax

குதிரைப் பந்தய வரியின் மீதும், டோட்டலைசர் வரியின் மீதும் விதிக்கப்படும் சர் சாரஜ் (Surcharge)

(A) 10%

(B) 5%

(C) 15%

(D) 20%

69. The betting tax due from the book makers should be paid by book makers within how many days of the close of every race meeting to the Assistant Commissioner concerned

ஒவ்வொரு குதிரைப் பந்தயம் முடிந்த உடன் எத்தனை நாட்களில் புக் மேக்கர்கள் பந்தய வரியை சம்மந்தப்பட்ட உதவி ஆணையர்களிடம் செலுத்த வேண்டும்.

(A) 7 days

ஏழு நாட்கள்

(B) 10 days

பத்து நாட்கள்

(C) 14 days

பதினான்கு நாட்கள்

(D) 30 days

முப்பது நாட்கள்

70. A register to watch the receipt of returns in respect of race meetings held at Guindy shall be in

கிண்டியில் நடைபெறும் குதிரைப் பந்தயங்களுக்கான ரிட்டன்கள் தாக்கல் செய்வதை கண்காணிப்பதற்காக உள்ள பதிவேடு

(A) Form M  
படிவம் M

(B) Form M1  
படிவம் M1

(C) Form O  
படிவம் O

(D) Form O1  
படிவம் O1

71. The sealing of tickets under TNET Act should be done by

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டத்தின் கீழ் டிக்கட்டுகள் யாரால் முத்திரையிடப்படுதல் வேண்டும்.

(A) Proprietor of the cinema house  
திரையரங்கின் உரிமையாளர்

(B) Manager of the cinema house  
திரையரங்கின் மேலாளர்

(C) Department staff  
துறைப் பணியாளர்கள்

(D) None  
எதுவுமில்லை

72. Surrender of sealed unused tickets shall be made by the proprietor to

முத்திரையிடப்பட்ட உபயோகப்படுத்தப்படாத டிக்கட்டுகளை உரிமையாளர் யாரிடம் சரண் செய்ய வேண்டும்?

(A) Entertainment tax officer  
கேளிக்கை வரி அலுவலர்

(B) Assistant Commissioner  
உதவி ஆணையர்

(C) Deputy commercial tax officer  
துணை வணிகவரி அலுவலர்

(D) Deputy commissioner  
துணை ஆணையர்

73. Which one of the following is not includable in the sale price

விற்பனை விலையில் கீழ்க்கண்டவற்றில் ஒன்றினை சேர்க்க முடியாது அது

(A) Customs duty  
சங்க வரி (Customs duty)

(B) Freight and insurance  
சரக்குக் கட்டணம் மற்றும் காப்பீட்டுத் தொகை (Freight and insurance)

(C) Octroi duty  
ஆக்ட்ராய் வரி (Octroi duty)

(D) Government subsidy  
அரசின் மானியம்

74. CST is levied by  
மத்திய விற்பனை வரிச்சட்டம் கீழான வரி யாரால் விதிக்கப்படுகிறது
- (A) Government of India  
இந்திய அரசு
- (B) Government of Tamilnadu  
தமிழக அரசு
- (C) Both (A) and (B) above  
(A) மற்றும் (B) உள்ள அரசுகள்
- (D) None  
எதுவுமில்லை
75. CST is collected by  
மத்திய விற்பனை வரிச் சட்டம் கீழான வரியை யார் வசூலிக்கிறார்கள்
- (A) Government of India  
இந்திய அரசு
- (B) By the state from which the movement of goods commenced as a result of interstate sale  
எந்த மாநிலத்தில் இடை மாநில விற்பனையின் பொருட்டு பொருட்கள் போக்குவரத்திற்காக துவங்கப்படுகிறதோ அந்த மாநிலம்
- (C) Both (A) and (B) above  
(A) மற்றும் (B)-ல் உள்ளவர்கள்
- (D) None  
எதுவுமில்லை
76. Trade expenses are  
வணிக செலவுகள்
- (A) Taxable  
வரி விதிப்புக்குட்பட்டவை
- (B) Non-taxable  
வரி விதிப்புக்குட்படாதவை
- (C) Exempted  
வரி விலக்கு பெற்றவை
- (D) None  
எதுவுமில்லை
77. Separate refund voucher book is available for CST refund  
மத்திய விற்பனை வரிச் சட்டம் கீழான திருப்புத் தொகையை வழங்குவதற்கு ரீபண்டு வவுச்சர் புத்தகம் தனியாக உள்ளது
- (A) Available  
உள்ளது
- (B) Not available  
இல்லை
- (C) False  
தவறு
- (D) None  
எதுவுமில்லை



78. Failure to intimate change in partnership is an offence under  
பங்குதாரர்கள் மாற்றத்தை தெரியப்படுத்தாமல் இருப்பது எந்த விதியின் கீழ் குற்றம்
- (A) Rule 4 of CST (Tamilnadu) rules  
விதி 4 மத்திய விற்பனை வரிச்சட்டம் (தமிழ்நாடு) விதிகள்
- (B) Rule 7 of CST (Tamilnadu) rules  
விதி 7 மத்திய விற்பனை வரிச்சட்டம் (தமிழ்நாடு) விதிகள்
- (C) Rule 8 of CST (Tamilnadu) rules  
விதி 8 மத்திய விற்பனை வரிச்சட்டம் (தமிழ்நாடு) விதிகள்
- (D) Rule 9 of CST (Tamilnadu) rules  
விதி 9 மத்திய விற்பனை வரிச்சட்டம் (தமிழ்நாடு) விதிகள்
79. Cotton yarn is  
பருத்தி நூல் என்பது
- (A) Declared goods  
அறிவிக்கப்பட்ட பொருள்
- (B) Undeclared goods  
அறிவிக்கப்படாத பொருள்
- (C) Exempted goods  
வரி விலக்குக்குரிய பொருள்
- (D) None of the above  
எதுவுமில்லை
80. Period of preservation of accounts under CST Act is  
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் அதற்கான கணக்குகளை எத்தனை வருடம் வரை வைத்திருக்க வேண்டும்
- (A) Five years from the date on which the assessment relating to that year had become final  
வரிவிதிப்பு எந்த தேதியில் முடிவடைகிறதோ அதிலிருந்து ஐந்து வருடம்
- (B) Four years from the date on which the assessment relating to that year had become final  
வரிவிதிப்பு எந்த தேதியில் முடிவடைகிறதோ அதிலிருந்து நான்கு வருடம்
- (C) Six years from the date on which the assessment relating to that year had become final  
வரிவிதிப்பு எந்த தேதியில் முடிவடைகிறதோ அதிலிருந்து ஆறு வருடம்
- (D) One year from the date on which the assessment relating to that year had become final  
வரிவிதிப்பு எந்த தேதியில் முடிவடைகிறதோ அதிலிருந்து ஒரு வருடம்

099/DM/21

Register  
Number

DEPARTMENTAL EXAMINATIONS  
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART - II  
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.  
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).  
விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)
3. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

Write the answer for any FOUR of the following questions.

கீழ்க்காணும் கேள்விகளில் ஏதேனும் நான்கிற்கு விடையளிக்கவும். (4 × 5 = 20)

1. What are the procedures for claiming exemption on sales by transfer of documents under the CST Act 1956?  
மத்திய விற்பனை வரிச் சட்டம் 1956-ன் கீழ் ஆவணங்களை மாற்றம் செய்தல் மூலம் விற்பனைகளுக்கு வரி விலக்கு பெறுவது பற்றி விவரிக்கவும்?
2. Explain in detail various kinds of offences that are punishable under the TNET Act 1939.  
தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைக்குரிய குற்றங்களைப் பட்டியலிடுக.

[Turn over

3. What are the values should not be deducted from turnover for the purpose of assessment under the CST Act 1936?  
மத்திய விற்பனை வரிச் சட்டம் 1956-ன் கீழ் மதிப்பீடு செய்யும் பொழுது மொத்த விற்பனையில் (Turnover) எந்த விதமான மதிப்புகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதனை விளக்குக?
4. Discuss the contents of cash discount and sales return under CST Act 1956.  
மத்திய விற்பனை வரிச் சட்டம் 1956-ன் கீழ் ரொக்கத் தள்ளுபடி மற்றும் விற்பனைத் திருப்பம் ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கவும்?
5. Enumerate the list of penalties that could be imposed upon a government servant on completion of disciplinary enquiry.  
ஒழுங்கு நடவடிக்கையின் விளைவாக அரசு ஊழியர்களுக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளை பட்டியலிடவும்?
6. Explain the procedure for sealing of tickets to be adopted by an Entertainment Tax Officer.  
கேளிக்கை வரி அலுவலர் திரையரங்கு நுழைவுச் சீட்டுகளை முத்திரையிட்டு வழங்குவதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விவரிக்கவும்.